1986 மே 10]

மாண்புமிகு பேரவைத் தலைவர் : இரண்டு நாட்களுகுள்ளே அதை எடுத்துக்கொள்ள முடியுமா என்பதைக் கேட்டு, பார்த்துச் சொல்கிறேன்.

4. அறிவிப்புகள்.

(அ) அலுவல் ஆய்வுக் குழு உறுப்பினர்கள் நியமானம்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 256 (1)-ன் கீழ் பின்வரும் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களை 1986–87 ஆம் ஆண்டிற்கான அலுவல் ஆய்வுக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கிறேன் :—

1. மாண்புமிகு முதலமைச்சர்
2. மாண்புமிகு பேரவை முன்னவர்
3. மாண்புமிகு மின்துறை அமைச்சர்
4. மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர்
5. மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்
6. திரு. உ. சுப்பிரமணியன் (எதிர்க்கட்சித் தலைவர்)
7. திரு. துரை கோவிந்தராசன் (அரசு தலைமைக் கொறடா)
8. திருமதி. டி. யசோதா
9. திரு. சி. பழனிமுத்து
10. திரு. க. அன்பழகன்
11. திரு. கி. மனோகரன்
12. திரு. கு. ரமணி
13. திரு. எ. எஸ். ஏ. ஆறுமுகம்
14. திரு. ஆ. கா. அ. அப்துல் சமத்
15. திரு. பொ. உத்திராபதி
16. திரு. குமரி அனந்தன்

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள், அலுவல் காரணமாக இக்குழுவின் தலைவர் ஆவார்.

128-119—11